





vaariid gäglusisgissa Boor **ट्यांकाका म**ुणंपू प्रजंबी

Contact:

98413 59935

மலர் 1

சென்னை

தினசரி

4 பக்கம்

சனிக்கிழமை, செப்டம்பர் 25,

2021

4 பக்கங்கள்

ரூ.2/-

இதழ் 73

# அமைச்சர் மா. சுப்பிரமணியனின் அழைப்பையேற்று கிருஷ்ணகிரியில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழ்நாடு அரசுக்குப் மிகப்பெரிய பேரும் புகழும் ஈட்டித்தந்து கொண்டு இருக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

உள்ளது உள்ளபடி

மருத்து வமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.98.80 செவித்திறன் குறைபாடு கண்டறியம் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கினார்.

மேலும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பற்றி

இருக்கக்கூடிய அரசு தான் தெரியும்.

குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, "விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களைக் கைதூக்கி விடும் அரசாகத்தான் திராவிட முன்னேற்றக்கழக அரசு இருக்கிறது. எப்போது எல்லாம் மாட்டு வோம். இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அ ர சு . அப்பொழுது எல்லாம் அதை வி 🗋 ஷ யங்களைப் தொடர்ந்து நாம் நிறைவேற்றி பார்க்கும்போது சின்ன கொண்டும் இருக்கிறோம்.

தலைவர் கலைஞர் முதல் பொறுப்பேற்றபோது நான் ஒரு இளைஞனாக இருந்தேன். இப்போதும் நான் அப்படி தான் இருக்கிறேன். தலைவர் து..... துருகையுகள். தல்லையர் கலைஞர் முதல்முறையாக ஆட்சியாக இந்த ஆட்சி முத்தமிழறிஞர் தலைவர்

முதல்-அமைச்சர் என்றால், ஏதோ இந்த ஒரு பொறுப்பேற்ற நேரத்தில் மு.க.ஸ்டாலின் காது வாரம் மட்டும் மக்களைக் தன்னுடைய பிறந்தநாளை கவனிக்கும் அரசு அல்ல; ஒவ்வொரு ஆண்டும் தனக்காக வாரத்தையொட்டி தொடர்ந்து மக்களை கொண்டாடாமல், கவனித்துக்கொண்டு தன்னுடைய பெருமைகளை மட்டுமே எடுத்துச் சொல்லும் லட்சம் மதிப்புள்ள உயர்தர திராவிட முன்னேற்றக் விழாவாக நடத்தாமல், அந்த கழகத்தின் அரசு என்பது விழா மக்களுக்கு பயன்பட உங்கள் அனைவருக்கும் வேண்டும், மக்களுக்காக கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலையிலே, பல திட்டங்களை தனது பிறந்தநாள் மூலமாக நாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

> காதுகேளாதவர்க்குக் கருவி பெரிய வி⊡ஷயங்கள் கண்ணுக்குத் அமைந்திருக்கிறது. தெரியாது என்பார்கள். அது முறை முதலமைச்சராகப் தவறானது, 'திராவிட மாடல்' ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல சின்னவையும் 2009-ம் தெரியும். அனைவரது கோப்பீட்டுத் கோரிக்கைக்கும் செவிமடுக்கும்



இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணமாக

இந்த உயரிய நோக்கக்கை மாக்க மாகச் செயல்படுத்துவதற்காகத்தான் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்த

செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று

தூத்துக்குடி மாவட்டத்தில்

உள்ள தங்கும் விடுதிகள்

சோதனையிடப்பட்டுள்ளது,

வாகன சோதனையில்

ஆயிரக்கணக்கான வாகனங்கள்

சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச்

சட்டத்தை மீறியதாக பல்வேறு

வழக்குகள் பதிவு

செய்யப்பட்டுள்ளது. மேலும்

தூத்துக்குடி மாவட்டத்தில்

உள்ள வங்கிகள்,

நிதிநிறுவனங்கள், ஏடிஎம்

மையங்கள், நகைக்கடைகள்

உட்பட முக்கிய இடங்களை

உரு வாக்கிக் கலை ஞர் கொடுத்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக்கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இது வரையில் 4,101 கு ழ ந் ை த க ளு க் கு ச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்காக 6 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது<mark>. அறுவை</mark>ச் சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ப ழு த ைட ந் உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், இதுவரை லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செல்வில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கரு விகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவக் ல் லூ மருத்துவமனைகளுக்கு 98.9லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை நான் வழங்கி இருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளது.

புதிதாக அறுவை சிகிச்சை

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்

முறையான பயிற்சி மூலமாக பேசும் திறனைப்பெற்று வரும் கொண்டு இருக்கக்கூடிய குழந்தைகளைக் மகிழ்கிறேன்; விரைவில் நீங்கள் மக்கள் நல்வாழ்வுத் துறை முழுமையாகக் குணமடைய அமைச்சர் உங்கள் அனைவரின் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களின் அழைப்பையேற்று கிருஷ்ணகிரிக்கு ் சென்றேன். அங்கே மக்கள் பயன்பெறும் வகையிலே மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம் தான் தமிழ் நாடு அரசுக்குப் மிகப்பெரிய பேரும் புகழும் ஈட்டித்தந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் பெருமை மணே ச தொற்கு நிருக்கின் திருக்கின் கிருக்கின் கிரக்கின் கிருக்கின் கிருக்கின் கிரக்கின் கிரக்கின் கிரக்க விரும்புகிறேன்.

நாள்தோறும் கிராமம் கிராமமாக தொகுதித் தொகுதியாக தெருத் தெருவாக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை சென்னை, கிருஷ்ணகிரி, பயனடைந்துள்ளார்கள்.

> மருத்துவமனைக்கு வர ்டியாதவர்கள் பணம் தீ ரா த ல்லாதவர்கள் நோயாளிகள் ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது.

அரசைத் தேடி மக்கள் காலம் இருந்தது இப்போது அதை மாற்றி மக்களைத் தேடி செல்லும் காலமாக இந்த

தரப்பட்டுள்ளது. இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்த மாற்றத்துக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கண்டு நம்முடைய மருத்துவம் மற்றும் என்னுடைய விருப்பத்தைத் சார்பிலும் வாழ்த்துகிறேன், பாராட்டு கிறேன். அந்த அள்விற்கு அவர் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

> சட்டமன்றத்தில் எந்த அமைச்சர்களையும் எதிர்கட்சியினர் புகழ்ந்து பேசுவது கிடையாது. நம்முடைய மா.சுவைதான் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசுகிறார்கள். பா.ஜ.க.வைச் ஒருவர் சேர்ந்த உறுப்பினர் சட்டமன்றத்தில் மாச் இல்லாதவர் மா.சு என்று பாராட்டினார். அவருக்குத் துணை நின்று பணியாற்றி கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

'அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் ு. அளித்து வருகிறார்கள். கொடுப்பவள் தான் இதுவரை சுமார் 10 லட்சம் உண்மையான தாய். அத்தகைய பேர் இந்த திட்டத்தின் தாயாக தி.மு.க. அரசு மூ ல ம ா க ப் என்றைக்கும் இருக்கும்". தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், ஏழை எளிய விளிம்புநிலை அரவணைத்து அனைத்துமாக அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இ்ரு க்கு ம் என்று சொன்னார்கள். அதைத்தான் நானும் வழிமொழிந்து உங்கள் ு நன்றி கூறி அனைவருக்கும் பெறுகிறேன்! நன்றி, விடை வணக்கம். இவ்வாறு அவர்

# தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நடைபெற்ற தீவிர சோதனையில் ஆயுதங்களுடன் 47 ரவுடிகள் கைது

தூத்துக்குடி, செப். 25 தூத்துக்குடி முழுவதும் அனைத்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கா வல் ஜெயக்குமார தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து (ஸ்ட்ராமிங் ஆபரேஷன்) - 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இையக்குமார் நேற்று முக்கிய சோதனை செய்யவும், தங்கும் <sup>க</sup>ா வ ல் நபர்கள் தங்கியுள்ளனரா என உத்தரவிட்டிருந்தார். சோதனையிடவும், கொலை, செய்து உரிய நடவடிக்கை காவல்துறையினர் எடுக்கவும், வங்கிகள், ஏடிஎம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் த.குமரன் தனது வேட்பு தேர்தல் மனுவை அதிகாரியிடம் வழங்கினார், அருகில் மாவட்ட மாணவரணி தலைவர் டி.பாலமுருகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சாந்தி புருஷோத்தமன் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் அருகில் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



காவல் கண்காணிப்பாளர் எஸ். நகைக்கடைகள் உட்பட 7ோந்துப் பணி இடங்களை மேற்கொள்ளப்பட்டது. அதில் (23.09.2021) இரவு மாவட்டம் கண்காணிக்கவும், பழைய பல்வேறு காவல் நிலைய கண் காணிப்பாளர்கள் குற்றவாளிகளை கைது செய்தல் பறிமுதல் செய்யப்பட்டு மேற்பார்வையில் காவல் போன்ற பல்வேறு தீவிர விசாரணை நடைபெற்று ஆய்வாளர்கள் தலைமையில் ரோந்துப் பணிகளை வருகிறது. இது தவிர பழைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் மேற்கொள்ள மாவட்டத்தில் வ ழீக்கு க ளி ல் போலீசார் ஆங்காங்கே வாகன உள்ள அனைத்து உட்கோட்ட ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் துணை மீது குற்ற விசாரணை தொடர்ந்து நடைபெறும் விடுதிகளில் குற்றவாளிகள் கண்காணிப்பாளர்கள் மற்றும் நடைமுறைச்சட்டம் 107, 109 எனவும், சட்டவிரோத மற்றும் சந்தேகப்படும்படியான காவல் ஆய்வாளர்களுக்கு மற்றும் 110 ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் அவரது உத்தரவின்பேரில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீது சட்டப்படி கடுமையான கொள்ளை மற்றும் திருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பி டி வ ா ர ண் ட் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகளில் சம்மந்தப்பட்ட அனைத்து காவல் நிலைய பிறப்பிக்கப்பட்டு என மாவட்ட காவல் குற்றவாளிகளை தணிக்கை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்த 5 கண்காணிப்பாளர் எஸ்.

பிரிவுகளின்படி நடவடிக்கை யாராக இருந்தாலும் அவர்கள்

கண்காணிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே முழுவதும் அனைத்து காவல் ரவுடிகளை தணிக்கை செய்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணி மேற்கொண்டு நிலைய எல்லைக்குட்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை 47 ரவுடிகள் பிடிக்கப்பட்டு, 42 பல்வேறு நடவடிக்கை எடுத்த பகு திகளில், அந்தந்த எடுக்கவும், வாரண்ட் அரிவாள், வாள் போன்ற தூத்துக்கு டி மாவட்ட உட்கோட்ட காவல் துணை பிறப்பிக்கப்பட்டுள்ள கூர்மையான ஆயுதங்கள் அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

இரவு குற்றவாளிகள் கைது ஜெயக்குமார் எச்சரிக்கை

தேர்தல் பார்வையாளர் பழனிச்சாமி ஆய்வு மாவட்டம், மயிலம் நடை பெறு கின்ற ஊராட் சி அலு வலகத் தில் நேற்று டன் உள்ளாட்சி தேர்தலுக்கான நிறைவடைந்தது.

மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தை விழுப்புரம் வேட்புமனு பரிசீலனை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் தேரதல் பாரவையாளர் இதனையொட்டி பழனிச்சாமி பார்வையிட்டு விழுப்புரம் மாவட்ட ஆய்வு செய்தார்.

9 மாவட்டங்களில் இரண்டு கூட்டேரிப்பட்டு பகுதியில் கட்டங்களாக அக்டோபர் அமைந்துள்ள மயிலம் 6, 9 ஆகிய தேதிகளில் வட்டார வளர்ச்சி உள்ளாட்சித் தேர்தல் அலுவலகத்தில் இன்று நடைபெறும் என தேர்தல் நேரில் சென்று ஆய்வு ஆணையம் அறிவித்தது. நடத்தினார். ஆய்வின்போது இதனை தொடர்ந்து தேர்தல் படிவங்கள் வைப்பு வேட்புமனு தாக்கல் அறையை பார்வையிட்ட து வங்கிய நிலையில், தேர்தல் பார்வையாளர்

திண்டிவனம், செப்.25 மயிலம் ஊராட்சி விழுப்புரம் ஒன்றியத்தில் 9ம் தேதி ஒன் றி ய உள்ளாட்சித் தேர்தலுக்கு

இந்நிலையில் இன்று செய்யப்படு கிறது. உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் விடுபட்ட பார்வையாளர் பழனிச்சாமி



அனுப்புவதற்கு தயார் திண்டிவனம் சார் ஆட்சியர் நிலையில் உள்ளதா? அமீத், திண்டிவனம் எனவும் வேட்புமனு ஏ.எஸ்.பி., அபிஷேக் தாக்கல் பரிசீலனை குப்தா, மாவட்ட திட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் இயக்குனர் சங்கர், மயிலம் ஆய்வு மேற்கொண்டார். வட்டார வளர்ச்சி

விழுப்புரம் மாவட்டம், தபால் ஓட்டுகள் விழுப்புரம் மாவட்ட உள்ளிட்ட அதிகாரிகள் ஆட் சியர் மோகன், உடன் இருந்தனர்.

ஆய்வின் போது அலுவலர் திருவேங்கடம்

# தி.மு.க., சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மயிலம் மாஜி., சேர்மன் மனைவி வேட்புமனு தாக்கல்

திண்டிவனம். செப். 25 2021: விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தணி, கணபதிப்பட்டு, எழாய், அங்கிணிக்குப்பம், ஆத்திக்குப்பம் ஆகிய பகுதிகளுக்கான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்னாள் மயிலம் ஒன்றிய சேர்மன் மலர்மன்னனின் மனைவி கலா மலர்மன்னன் தேர்தல் நடத்தும் அலுவலர் ரமாவிடம் வேட்புமனுத் வி.மணிமாறன், விழுப்புரம் சித்தணி ஊராட்சி செயலர் ஊராட்சி செயலர் தவமணி, கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மயிலம் சிறு பான்மை பிரிவு ஊராட்சி செயலர் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் -ஒன்றிய செயலாளர்கள் அமைப்பாளர் கே.எஸ். ஆண்டிப்பாளையம் ஆறுமுகம், செண்டூர் தனுசு, வ ழ க் க றி ஞ ர் அன்சாரி, கணபதிப்பட்டு ஊராட் சி செயலர் பாலசுந்தரம், சாரங்கபாணி ஆர். சேது நாதன், ஊராட்சி செயலர் துரை, சின்னதுரை, எழாய் உள்ளிட்டோர் கலந்து

தாக்கல் செய்தார். வடக்கு மாவட்ட ஏழுமலை, ஆத்திக்குப்பம் சித்தணி முன்னாள்



ஆர்.ஜெயகாந்தன், கௌரி

அன்பழகன், டில்லி, மதன்,

பென்னீர் உள்பட பலர்

முத்தியால் பேட்டை

பிரசன்ன ஆஞ்சநேயர்

கோவிலில் சுவாமி தரிசனம்

செய்ய பிறகு 50 க்கும்

மேற்பட்ட வேன்களில்

### முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆர்.பிரேமா ரஞ்சித்குமார் வேட்புமனு தாக்கல்

முன்னாள் ஆன்மீக பிரமுகருமான

ஊராட்சி செயலாளர் முத்தியால் பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தனது

றிஞர் ஆர்.வி உதயன், வந்திருந்தனர். அவர்கள்

2021: காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் ஆர். பிரேமாரஞ்சித்குமார் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் அதிகாரியும், காஞ்சீபுரம் தாசில்தாருமான ப.சுந்தரமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இ தே போல் பி.அன்பழகன் வேட்பு மனு ஆர்.வி.ரஞ்சித்குமார்,வழக்க ஆதரவாளர்கள் முத் தியால் பேட்டை தாக்கல் செய்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேட்சை



வேட்பாளர்

பொருளாளர் டாக்டர் பி.ஜான்சன், விக்டர் உள்பட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிகாரியிடம் வழங்கினார்,

அருகில் காட்டாங்குளத்தூர்

வடக்கு ஒன்றிய கழக

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் காட்டாங் கொளத்தூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம்.கஜா (எ) கஜேந்திரன் தனுது வேட்புமனுவினை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் . அருகில் வேங்கடமங்கலம்

ரவி, ரகுராமன், குமிழி ஜான்சன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு 26வது உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் ம.தனபால் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர் எ.எஸ்வந்தராவ், மாவட்ட அம்மா பேரவை



# மாவட்ட தேர்தல் பார்வையாளர் கைபேசி எண் அறிவிப்பு

தெரிவிக்க காஞ்சீபுரம் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம். 2021 ஊரக பகுதிகளில் நடைபெறவுள்ள உள்ளாட்சி உள்ளாட்சி

இதுகுறித்து மாவட்ட மேற்பார்வை செய்யும் தங்களது காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் பொருட்டு, மாவட்ட காஞ்சீபுரம் மாவட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சி வெளியிட்டுள்ள செய்தி தேர்தல் பார்வையாளராக தேர்தல் பார்வையாளர் தேர்தலுக்கான புகார்களை குறிப்பில் சுறியிருப்பதாவது: வே.அமுதவள்ளி நியமனம் கைபேசி எண். <sup>'</sup>93631 26471 செய்யப்பட்டுள்ளார்.

> -தேர்தல் . தேர்தல் பணிகளை தொடர்பாக, பொதுமக்கள்

க்கு தெரிவிக்கலாம். மேற்படி ஊரக தெறிவிக்கப்பட்டுள்ளது.

### செக்யூர்டு பாண்டுகள் மூலம் ரூ.1000 கோடி நிதி திரட்டிய ஐ ஐ எஃப் எல் ஃபைனான்ஸ். இது 8.75% சலுகைகளை வழங்குகிறது

செக்யூர்டு ஆனது ரூ .100 கோடிக்குத் கிடைக்கும். இர ட்ட

2021: இந்தியாவின் ஷூ அம் சத்துடன் தவணைகளுக்கு இது ஆண்டு ஃபை னான்ஸ் மிகப்பெரிய வங்கி சாரா நிதி வெளியா வது மற்றும் முதிர்வு மக்கள்தொகையி நிறுவனங்களில் ஒன்று ஐ்ஐ குறிப்பிடத்தக்கது. அடிப்படையில்கிடைக்கும். தேவையைப் பூர்த்தி எஃப் எல் ஃபைனான்ஸ். இதன்மூலமாக, மொத்தமாக இந்நிறு வனம் வருகிற ரூ. 1000 கோடி நிதி செப்டம்பர் 27, 2021 அன்று திரட்டமுடியும். ஐஐஎஃப்எல் பொது பத்திரத்தை பாண்டுகள் 60 மாத வெளியிடுகிறது, இது ரூ. காலத்திற்கு என வருடத்திற்கு 1,000 கோடி, வணிக் வளர்ச்சி 8.75% அதிக லாபத்தை மற்று ம் மூலதன அளிக்கிறது. அதோடு, நிதிக் கடமைகளை சரியான பெருக்கத் திற்காக நிறுவனத்தின் தற்போதைய கைகொடுக்கும். இந்த பாண்டுகள் அல்லது பாண்டுகள் ஈக்விட்டி பங்குதாரர்களுக்கு மூலமாக 8.75% மகசூலும், 0 . 2 5 % பி . ஏ அதிக அளவு பாதுகாப்பும் ஊக்கத்தொகையையும் வழங்கும் என்பது நிறுவனம் வழங்கும். 24 குறிப்பிடத்தக்கது. மாதங்கள், 36 மாதங்கள் ஃபேர்ஃபாக்ஸ் ஆதரவு பெற்ற மற்றும் 60 மாதங்களில் குறிக்கிறது. ஐ ஐ எஃப் எல் ஃபைனான்ஸ் எனும் வகையில் என்சிடி-யும் வட் டி ர்ட்டப்பட்ட செலுத்தும் வசதிகள் பாதுகாப்பான ரீடீமபிள் முறையே மாதாந்திர, பேசும்போது, ` அல்லாத மாற்றத்தக்க கடன் வருடாந்திர மற்றும் முதிர்வு பத்திரங்களை (என்சிடி) அடிப்படையில் 60 மாத மேற்பட்ட கிளைகள் மற்றும் ே ந வெளியிடுகிறது. அதுவும், ரூகாலத்திற்கு என தேர்வு <sub>நன்கு ப</sub>ன்முகப்படுத்தப்பட்ட மேற்கொண்டுவருகிறது.

சென்னை செப்டம்பர் 25 சந்தாவை தக்கவைக்க பச்சை- ேம லு ம் ,

கொடிட் ரேட்டிங் ஆனது கிரிசில் ஏ து <sup>லர</sup> அ ஏ/ஸ்டேபிள் மற்றும் ப்ரிக் தேவையை பூர்த்தி செய்ய ஒர்க் ஆனது ஏ ஏ+/நெகட்டிவ் என இடம்பெற்றுள்ளது. இது நேரத்தில் சேவை செய்வதற்கும் மற்றும் மிகக் குறைந்த கடன் அபாயத்தைக் கொண்டிருப்பதற்கும் கருவிகள் அதிக அளவு பாது காப் பைக் பாது காப்பைக் ஆனது 25 ஆண்டுகளுக்கும் கொண்டிருப்பதாகக் மேலாக மிகப்பெரிய

ஃபைனான்ஸ் நிறுவனத்தின் அனைத்து பாண்டு சி.எஃப்.ஓ ராஜேஷ் ராஜக் பிரச்சினைகள் மற்றும் முழுவதும் 2500-க்கும் எப்போதும் சரியான .900 கோடி வரை அதிக செய்து கொள்ளலாம். தில்லறை விற்பனைத் துறை என்று முடித்தார்.

மு திர் வு மக்கள்தொகையின் கடன் செய்கிறது. திரட்டப்பட்ட நி தி அத்தகைய வாடிக்கையாளர்களின் கடன் பயன்படுத்தப்படும் மற்றும் உராய் வு இல் லாத அனுபவத்தை செயல்படுத்த உராய்வு எங்கள் டிஜிட்டல் செயல்முறை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது." கூறினார். மேலும் கூறுகையில், "ஐ ஐ எஃப் எல் சாதனை பைப் ஐ ஐ எ ஃ ப் எ ல் படைத்துள்ளது. மேலும், "இந்தியா கிரெடிட் கடமைகள்

## ரூ .150 கோடி வரை மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் பொது வெளியீட்டை அறிவிக்கும் இன்டெல் மணி

2021: தங்க நகைக் கடனை மாதங்கள் வரையிலாகவும், மற்றும் ஏற்புடைய கடன் மையமாகக் கொண்ட வங்கி பாதுகாப்பற்ற மாற்ற முடியாத நடைமுறைகளின் மேம்பாடு சாராத நிதி நிறுவனமான கடன் பத்திரங்களுக்கான கால ஆகியவை எங்கள் தங்க நகை இன்டெல் மணி, மாற்ற அளவு 61 முதல் 71 மாதங்கள் கடன் நிதியை விரிவாக்க முடியாத பத்திரங்களை (என் சி டி) வெளியிடுவதன் மூலம் 150 கோடி ரூபாய் வரை திரட்டப் பட்டியலிடப்படவுள்ள இந்த ் போவதாகக் கூறியுள்ளது. இந்த வெளியீடு செப்டம்பர் 23, பட்ச விலை ரூபாய் 10000 என்று கூறினார். 2021 இல் தொடங்கி அக்டோபர் 18, 2021 அன்று முடிவடைகிறது. ரூ .75 கோடி வரை அடிப்படை வெளியீட்டு அளவும், ரூ. 75 கோடி வரை தக்கவைத்துக்கொள்ளும் விருப்பம் போன்ற அம்சங்களுடன் இந்த 150 கோடி ரூபாய் வெளியீடு நடைபெறவுள்ளது. கடன் பத்திரங்களின் முகப்பதிப்பு தலா ரு.1000 ஆகும். பாதுகாப்பான மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கான கால

வரையிலாகவும் உள்ளது. உதவும். இந்த புதிய கடன்

இயக்குனர் மற்றும் தலைமை மற்றும் கடனை திருப்பிச் நிர்வாக அதிகாரி திரு. உமேஷ் செலுத்துதல்/ முன்கூட்டியே மோகனன் கூறுகையில், தங்க நகைக் கடன் துறையில் எங்கள் போன்ற செயல்பாடுகளுக்காக நிலையை மேம்படுத்தவும் 75% வரையிலும், மற்றும் மற்றும் எங்கள் இருப்பை பொது நிறுவன விரிவுபடுத்தவும், ங்கள் நோக்கங்களுக்காக போட்டித் திறனைப் அதிகபட்சம் 25% வரையிலும் பயன்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தப்படும். நிகர  $\overset{\infty}{2}$  5 % க்கு மிகாமல் எங்களுடைய வணிக உத்தி வருமானம் முதலில் மேலே

மும்பை பங்குச் சந்தையில் பத்திரங்கள் வெளியீடு கடன் வழங்கும் துறையில் எங்கள் கடன் பத்திரங்களின் குறைந்த இருப்பை மேலும் விரிவாக்கும்

இந்த வெளியீட்டின் மூலம் இது குறித்து இன்டெல் திரட்டப்படும் நிதி, கடன் மணி நிறுவனத்தின் நிர்வாக வழங்குதல், நிதியளித்தல் கடனை திருப்பிச் செலுத்துதல் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப் பிட்டுள்ள எங்கள் விவேகமான இடர் பொருள்களுக்குப்



பயன்படுத்தப்படும். மீதமுள்ளவை பொது நிறுவன நோக்கங்களுக்காகப் கடன் பத்திர விதிமுறைகளுக்கு இணங்க, மொத்த வருவாயில் பயன்படுத்தப்படவுள்ளது.

## கிரெடிட் கார்டுகளை வழங்க விசாவுடன் கூட்டணி அமைக்கும் யெஸ் வங்கி

வாடிக்கையாளர்களுக்கு பேடெண்ட் த்ளத்தில் கிரெடிட் கார்டுகளை வழங்க விசாவுடன் தன்து றி வித்துள்ளது. மூலம், நுகர்வோர் & வணிக ரீதியான யெஸ் வங்கி கிரெடிட் கார்டு வங்கியின் பிரத்யோக வைத்திருப்பவர்களுக்கும் கிரெடிட் கார்டு வகைகள், எளிதில் பகிர்தல் அல்லது நெட் வொர்க்கில் 6 0 மாற்றமானது அடை வது. அதோடு, பிரிவுகள் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு எளிமையானதை உறுதி செய்தவாகும். இந்த தொகுப்பு விசா தளத்தில் ஒன்பது 'கிரெடிட் வகைகளைக் கொண்டுள்ளது, இது அனைத்து பிரிவுகளுக்கும் சேவையாற்றுகிறது. அதாவது, அட்டைகள், நுகர்வோர் த வணிக அட்டைகள் மற்றும் மற்றும் கார்ப்பரேட் கார்டுகள், யெஸ் ரூபே பிராண்டட்

மும்பை 25 செப்டம்பர் ஃபர்ஸ்ட், யெஸ் பெர்மியா கார்டுகளை வழங்கவும் பேசும்போது, 2021: யெஸ் வங்கி அனகு மற்றும் இருண்டும் இருக்கும் யெஸ் வங்கி ஆனது மற்றும் யெஸ் பிராஸ்பெர்டி திட்டமிட்டுள்ளது. ஆகியவையாகும். விசா இணை பிராண்டட் கார்டுகளில் கவர்ச்சிகரமான லாயல்டி திட்டங்கள் நிரம்பியுள்ளன, ாண் மையை இதன் கீழ் ரிவார்டு பாயிண்டுகள் ஒருபோதும் காலாவதியாகாது கட்டண மாற்றுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். பிற நன் மைகளான, நாட்களுக்குள் அதற்கான கவர்ச்சிகரமான வெளிநாட்டு நாணய மார்க்அப் மற்றும் விமான நிலைய லவுஞ்ச் அணுகல் மற்றும் கோல்ஃப் கோர்ஸ் சலுகைகள் உள்ளிட்ட லைஃப் ஸ்டைல் சலுகைகள்<sup>\*</sup> ஆகியவையும் அடங்கும். வ ங் கி கார்டு இறு தியாக, என்.பி.சி.ஐ. தொழில் நு உடன் ஒருங்கிணைப்பை . நிறைவு செய்யும் பணியில் உள்ளது சரியான நேரத்தில்

இந்த சிறப்புமிக்க அறிமுகம் குறித்து, யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டுகள் மற்று ம் கையகப்படுத்தல் தலைவர் ரஜனிஷ் பிரபு கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு பயணங்களை மாற்று வதற்கும், உயர்த்துவதற்கும் வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் விசாவுடனான எங்கள் கூட்டாண்மை ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. விசாவின் பெமெண்ட் மற்றும் பாதுகாப்பு அமைப்புடன், எங்கள் வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தடையின்றி அனுபவத்தைப் பெறுவார்கள்" என்றார். விசா இந்தியாவின் வணிக மேம்பாட்டுத்

தலைவரான சுஜாய் ரெய்னா

வ ந் கி யுட்டனான வாடிக்கையாளர்களுக்கான விசா தீர்வுகளின் விரிவான தொகுப்பைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடை கிறோம். நுகர்வோர் தினசரி மற்றும் விருப்பமான செலவுகளுக்கு கிரெடிட் சலுகைகளுக்கு திரும்பும் நேரத்தில், நாங்கள் இப்போது வங்கியுடன் ஏற்கனவே வலுவான உறவை விரிவுபடுத்து கிறோம் அதோடு, டெபிட், டிஜிட்டல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகள் முழுவதும் மற்றும் சலுகைகளும் அடக்கம். வங்கி வழங்கும் பல்வேறு நுகர்வோர், வீணிகங்கள் மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து, விசா அணுகலை கொடுப்பனவுகளைச் சேர்ப்பதற்கும் உதவுகிறது.

### சென்னையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மறுக்கின்றனர் தனிப்பட்ட ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்குகின்றன வினுவால் நிறுவனம் 6 மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் 1 மில்லியன் மாணவர்களை சேர்க்கவுள்ளது

கல்வியாளர்கள் மற்றும் யிற்சி நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க உதவும் ஆன்லைன் கல்வித்தளம், இப்பொழுது சென்னையில் விரிவடைகிறது. நகரத்தில் உள்ள 3400 க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட ஆ சிரியர்களு டென் இணைத்துள்ளது. க்கும் மேற்பட்ட ஆ சிரியர்களுக்கு கற்பித்தல்/கற்றலின் ஹைபிரிட் சூ முலை ஆதரிக்க உதவுகின்றனர். முழுதளமும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக தமிழில் கிடைக்கிறது மேலும் நிறுவனம் அடுத்த 6 மாதங்களில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைச் சேர்க்கவும் மற்றும் தமிழகம் சந்தேகங்களைத் தீர்க்கவும் ஆன்லைன் படிப்பு போன்ற ஆளுமை மேம்பாட்டு முழுவதும் 1 மில்லியனுக்கும் மற்றும் அவர்களின் சொந்த பொருட்கள், மதிப்பீடுகள் படிப்புகள்வரை 15,000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு பிராண்ட் செயலியில் தங்கள் மற்றும் ரடி வகுப்புகளுடன் மேற்பட்ட படிப்புகள் சேவை செய்யவும் படிப்புகளை விற்கவும் முழுகற்றல் அனுபவத்தையும் வழங்குகின்றனர்.

நிறு வனங்கள்

வினுவால் இந்தியா உதுவுகிறது. அஷ்வினி முழுவதும் ஒருலட்சத்தி புரோஹித் மற்றும் சவுரவ் இருவது ஆயிரத்துக்கும் வியாஸ் என்பவரால் மேற்பட்ட பயிற்சி நிறுவப்பட்ட, வினுவால்

டி இட்டல் மயமாக்க

உதவுகிறது. வினுவால் கிரியேட், தளத்தின் உதவியுடன், ஆசிரியர்கள் இப்போது தங்கள் ை சாநத, தனாபபடட பிராண்டட் ஸ்டோரில் ஆன்லைனில் படிப்புகளை உருவாக்கி விற்கலாம். எண்ட்-டு-எண்ட் ஆன்லைன் ஸ்டோர் அவர்கள் வழங்கும் படிப்புகளைத் தனிப்பயனாக்க ஒரு ஆசிரியர்/நிறுவனத்திற்கு முழு சுதந்திரத்தை வழங்கு கிறது மற்றும் அவர்களின் வருவாயை வளர்க்க உதவுகிறது. அதன் பீட்டாவில், ஐஐடி ஜீஇ, நீட், யுபிஎஸ்சி, பேங்க்பிஓ, எஸ்எஸ்சி,போன்ற போட்டித் மற்றும் ஆனது சிறு மற்றும் தேர்வுகள் முதல் கோடிங், தனிப்பட்ட ஆசிரியர்களுக்கு நடுத்தரபயிற்சி நிறுவனங்கள் டேட்டாசயின்ஸ், சான்றிதழ் ஆன்லைனில் கற்பிக்கவும், மற்றும் தனி நபர் படிப்புகள் மற்றும் பேக்கிங், வினாடிவினா நடத்தவும், பயிற்றுவிப்பாளர்களுக்கு மியூசிக் புகைப்படம் எடுத்தல்

### சென்னையைச் சேர்ந்த 73% பெற்றோர்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப விரும்புகிறார்கள் ; லீட் சர்வே

மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. நிலவுகிறது. இந்நிலையில், மற்றும் பாதுகாப்பை மனதில் நடத்தியுள்ளது. இந்த ஆய்வின்படி, 59% பதிலளித்தவர்கள் இழந்து தவிப்பதாக உணர்கிறார்கள். மேலும் 73% சென்னை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப தயாராக உள்ளனர். அதோடு, ஒரு மு ழு மையான் அனுபவம் மீண்டும் திறப்பதன் மூலம் மட்டுமே சாத்தியம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

தொடர்ந்து சுகாதார வசதிகள் குறித்து 54% சதவிகிதத்தினரும் மற்றும் மெட்ரோ அல்லாத பெற்றோர்கள் விளையாட்டு மற்றும் சமூக தூரம் சமமாக முக்கியம் என்று 52% பேர்

தொற்று நோய்களின் போது குழந்தைகள் மற்றும்

இந்த கணக்கெடுப்பானது பெற்றோர்கள் எதிர்கொள்ளும் இருக்கவில்லை. டேட்டா 2021: கொரோனா எனும் 10,500 மெட்ரோ மற்றும் சவால்கள், ஆரம்ப நாட்களில் மற்றும் சாதனங்களை அணுக பெருந்தொற்று கட்டுக்குள் மெட்ரோ ´அல்ல் எத 'வீட்டிலிருந்து வேலை' மற்றும் முடியாததால் குறைந்த வந்திருக்கும் நிலைமையில், நகரங்களைச் சேர்ந்த 'வீட்டிலிருந்து பள்ளி' வருமானம் கொண்ட மாநில அரசுகள் ஊரடங்கு பெற்றோர்களிடையே ஆகியவற்றுக்கு இடையில் குழந்தைகள் அதிகபட்ச கற்றல் கட்டுப் பாடுகளை நடத்தப்பட்டது, அதுவும், 1-10 அவர்கள் எவ்வாறு சிக்கல்களை திறுன் இழப்பை தளர்த்தியிருப்பதால், பள்ளிகள் வகுப்புகளில் படிக்கின்ற சந்தித்தனர் என்பதை நினைவு எதிர்கொண்டனர். எங்கள் கிட்டத்தட்ட 18 மாண வர்களுடன் கூர்ந்தனர். 47% மெட்ரோ கணக்கெடுப்பில் 73% பெற்றோர்கள் திறக்கப்படும் சூழல் குழந்தைகளின் ஆரோக்கியம் குழந்தைகள் பள்ளியில் ஒரு தங்கள் குழந்தைகளை மீண்டும் நாளைக்கு 3-4 மணி நேரம் பள்ளிக்கு அனுப்புவதற்கு 'ஆம்' கு ழந்தைகளை ` மீண்டு ம் வைத்து, லீட்- இன் சர்வேயின் செல வழித்த ைத என்று ` தெளிவாக்க் பள்ளிக்கு அனுப்புவது குறித்து படி 22% பெற்றோர்களுக்கு, ஒப்பிடும்போது, 44% குறிப்பிட்டுள்ளனர். எனவே பெற்றோர்களிடையே பள்ளி ஊழியர்களுக்கு மெட்ரோ அல்லாத தயாராக இல்லாத 27% கருத்துக்களை அறிய எடெக் தடுப்பூசி போடுவதே நகரங்களில் பேருக்கு ஆன்லைன் கற்றலை மேஜர் லீட் ஆனது ஒரு முதன்றையான முன்னுரிமை செலவிடப்பட்டதாக ஆய்வில் இயக்கும் போது பெற்றோரின் கணக்கெடுப் பொன்று சுட்டியுள்ளனர். இதுத்விர, 55% மெட்ரோ மேலும், பெரும்பாலான பள்ளிகள் அத்தியாவசிய பெற்றோர்கள் பெற்றோர்கள் (63%) உடல் பயன்பாடுகளாக கருதப்பட சமூகஇடைவெளியை மிக வகுப்பறையில் ஈடுபடுவது வேண்டும் மற்றும் தொற்றுநோயால் தங்கள் முக்கிய மானதாக குழந்தைகளிடையே சிறந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கற்றல் திறனை மதிப்பிட்டுள்ளனர், அதைத் சமூக தொடர்புக்கு குழந்தைகளை நேர்மறை வழிவகுக்கிறது என்று கருத்து மற்றும் திறந்த மனதுடன் தெரிவித்துள்ளனர் லீட் இணை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நிறுவனர் மற்றும் தலைமை வேண்டும். தேவையான நிர்வாக அதிகாரி சுமீத் மேத்தா அ கூறுகையில், "கடந்த ஒன்றரை முன்னெச்சரிக்கைகள் மற்றும் வருடங்கள் ஆசிரியர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளி முதல்வர்கள், பள்ளிகள் மேற்கொள்வதன் மற்றும் மாணவர்களுக்கு அத்தனை வரவேற்க தயாராகுங்கள். எளிமையாக பள்ளிக்கூடங்கள் என்று கூறினார்.

தங்கள் சென்னை பற்றோர்கள் ் மிக முக்கியமாக அவர்களை மீண்டும் பள்ளிக்கு



**VOLUME - 1** 

4 Pages **CHENNAI DAILY** 

Saturday, September 25, 2021

Rs.2/-

**ISSUE - 73** 

### JOINT MILITARY TRAINING EXERCISE WITH SHANGHAI COOPERATION ORGANISATION (SCO) MEMBER STATES CULMINATES AT ORENBURG, RUSSIA

Chennai, September 25 The 6th Edition of Exercise PEACEFUL MISSION: 2021 of SCO Member States hosted by Russia at the Orenburg Region of South West Russia culminated on 24 September 2021. The twelve days long joint training involving Armed Forces of all Shanghai Cooperation Organisation (SCO) member states was organised with an aim to foster close relations between SCO member states and to enhance abilities of the military leaders to command multinational military contingents.

In this joint multinational



exercise which began on 14 joint training focusing on September 2021, SCO combating terrorism. All

member nations conducted military contingents took part

where-in multinational forces exhibited their tactical prowess, combat power and overwhelming dominance over terrorist groups. The validation phase of the Exercise was witnessed by all Chiefs' of the General Staff of the SCO member states. Gen Bipin Rawat, Chief of Defence Staff (CDS) who is currently on a visit to Russia witnessed the validation exercise on 23 September 2021 and expressed great satisfaction on the high standards of synergy and close ties achieved among member states during the

## IIFL Finance to raise up to Rs. 1,000 crore via secured bonds, offers up to 8.75% yield

Chennai, September 25 2021: IIFL Finance, one of India's largest Non-Banking Financial Companies, will open a public issue of secured bonds on September 27, 2021, to raise up to Rs. 1,000 crore, for the purpose of business growth and capital augmentation. The bonds offer up to 8.75% yield and high degree of safety.

The Fairfax -backed IIFL Finance will issue secured redeemable non-convertible Brickwork, debentures (NCDs), aggregating to Rs 100 crore, with a green-shoe option to retain over-subscription up to Rs 900 crore (aggregating to a total of Rs 1,000 crore).

The IIFL bonds offer highest effective yield of 8.75% per annum for tenor of 60 months. The company will also offer an incentive of 0.25% p.a for existing bond or equity share holders of the India and a well-diversified company. The NCD is retail portfolio, IIFL Finance available in tenors of 24 caters to the credit need of months 36 months and 60 months. The frequency of funds raised will be used to interest payment is available meet credit need of more such on monthly, annual and at customers and accelerate our maturity basis for 60 months digital process transformation

tenors it is available on annually and at maturity basis.

The credit

rating has AA/Stable by Crisil and AA+/negativ bу which indicates that

instruments are considered to have a high degree of safety for timely servicing of financial obligations and carry very low credit risk.

RajeshRajak, CFO, IIFL Finance said, "Through a strong physical presence of over 2500 branches across underserved population. The

experience." **IIFL SECURED BONDS 2021** impeccable track record

of more than 25 years and all the bond issues and the d e b t obligations have always been paid on I I F L

"IIFL has an

Finance is one of India's largest retailfocused financial services companies. IIFL Finance's Loan Assets under Management is Rs 43,160 crore as on June 30, 2021. Most importantly, 93% of the book is retail - which is focused on small ticket loans.

IIFL Finance has consistently maintained low level of NPAs over the years focus on good quality of assets with gross NPA of 2.21% and Net NPA of 1.02%.

As on June 30, about 86% of frictionless the company's consolidated loan book is secured with adequate collaterals which He added,

in the final joint exercise

In Q1 FY22, IIFL Finance reported a profit after tax of Rs 266 crore, up 735% on year with a robust return on equity of 19.7%. It has strong relationship with multiple banks and financial institutions.

helps to mitigate risks further.

The lead managers to the issue are Edelweiss Financial Services Limited, IIFL Securities Limited and Equirus Capital Private Limited. The NCDs will be listed on the BSE Limited and National Stock Exchange of India Limited (NSE), to provide liquidity to investors. The IIFL Bonds would be issued at face value of Rs 1,000 and the minimum application size is Rs 10,000 across all categories. The public issue opens on September 27, 2021 and closes on October 18, 2021 with an option of early closure. The allotment will be made on first come first

#### and Bharat Electronics Ltd as well as government organisations involved in defence and space research like DRDO. The company's

According to F&S report, between fiscal 2019 and fiscal 2021, the company recorded the highest growth in revenues, EBIDTA margin, return on capital employed (ROCE) and return on equity (ROE) amongst key Indian defence and aerospace companies, with a revenue growth of 71% during this

Data Patterns is backed by former Blackstone head Matthew Cyriac via Florintree Capital Partners LLP which holds 12.8% in the company.

IIFL Securities Limited and JM Financial Limited are managers to the issue.

### **28-year-old Doctor undergoes Robotic Surgery for Colorectal Cancer at Apollo Hospitals, goes on to win Gold Medal** Apollo COLORECTAL SURGERY

Chennai, September 25 2021: It was an emotional moment at the Apollo Institute of Colorectal Surgery, Chennai as Dr. JD (name changed for privacy), a 28-years-old postgraduate medical student who had successfully undergone Robotic Colorectal surgery for low rectal cancer, went on to complete her medical postgraduationand won a Gold Medal. The occasion also marked the completion of five years since the Apollo Institute of Colorectal Surgery began offering cutting-edge minimally invasive robotic surgical techniques and technology in the treatment of patients with colorectal diseases, especially colorectal cancer.

Dr. Venkatesh Munikrishnan, Consultant Colorectal & Robotic Surgeon, The Apollo Institute of Colorectal Surgery, Chennai said, "Dr. JD was diagnosed with very low rectal cancer in 2017 when she was 24 years of age, just as she was about to join her medical postgraduation. It was a shock to her as she expected that even with treatment, her medical dreams would come to an abrupt halt. This is because conventional surgery for colorectal cancer leavespatients with a colostomy, i.e., a surgically created opening in the body that routes bowel waste away into an external colostomy bag. It was then that she approached us with the hope that we could offer her a solution that would let her continue her studies and live a normal life. We did not let her down!"

"With Robotic Colorectal Surgery, we were able to perform the complex surgery to remove the cancer and reconstruct the colon to rectal / anal connection, thus avoiding a permanent colostomy. She had an uneventful recovery, went on to finish her course and excelled, getting the gold medal. The use of robotic surgery also has several short term benefits such as

important to ensure quality of life for these patients after treatment. However, colorectal cancer if identified in the early stages can be completely cured and Robotic Colorectal Surgery helps patients avoid colostomy and lead a normal Dr. Prathap C Reddy, Chairman, Apollo Hospitals Group said, "The World

on the huge impending crisis from non-communicable diseases in the decade ahead and the impact on individuals, families and the nation. Cancers in particular are taking a big toll and colorectal cancers are exchange of clinical showing a rise, thus becoming a major threat. At Apollo, we are bringing in cutting edge medical technology, representing the next era of healthcare innovation to treat cancers. In 2016, we started a specialised department for Colorectal Surgery and also simultaneously started Robotic Colorectal Surgery. This has led to precision surgery that causes minimal side-effects in patients. The Robotic Colorectal surgery program will also be extended to other hospitals in the group. We are confident that along with early diagnosis, this will help in making a significant impact in reducing the morbidity and mortality country. from colorectal diseases including colorectal

Bank had put the spotlight

Ms. Preetha Reddy, Executive Vice Chairperson, Apollo Hospitals Group said, "The development of the Apollo Institute of Colorectal

particularly for rectal cancer surgery. Also, there is growing evidence of superior clinical outcomes being achieved, when patients with colorectal conditions are treated by Colorectal surgeons. In our determination to provide the best available care in the world to patients, Apollo forged clinical collaborations with University College, London and Cleveland Clinic, Florida, USA. Such partnerships ensure that our medical teams are always updated on the contemporary medical developments and alongside, there is a healthy

expertise." One of India's first dedicated centres for management of diseases of the colon, rectum and anus, the InstituteoffersRobotic & Laparoscopic Colorectal Surgery for Colorectal Cancer and cutting-edge treatments in Proctology and Pelvic Floor Diseases. The Robotic Colorectal Surgery Programme is the busiest in the country with over 600 robotic colorectal opening in 2016, of which 450 have been performed by Dr. Venkatesh Munikrishnan, who holds the distinction of being the highest volume robotic colorectal surgeon in the

Colorectal cancer is a common cancer globally but has a low reported incidence in India with GLOBOCAN 2018 ranking colon cancer 13thin terms of incidence and mortality with 27,605 new cases and 19,548 deaths

annually.Since 2018, 27,605 new cases have been registered across India and the total number of patients living with the disease in India is estimated to be around 53,700. Colorectal cancer is on the rise especially among young Asian males with unhealthy lifestyle patterns one of the key reasons for its occurrence.

Dr. Venkatesh Munikrishnanalso highlighted the impact of the COVID pandemic on patients coming for treatment at a later stage when the cancer is advanced. He said, "A matter of concern has been the rise in patients coming with late-stage cancer to the hospital since the pandemic began. There is an urgent need to educate the patients to prevent this 'stage migration' of the cancer from the early stages I and II when it is easy to treat, to stages III and

IV, when recovery can be challenging. It is important for people to be aware and identify symptoms early so they can get appropriate care. There is an urgent need to create awareness as symptoms of colorectal cancer and benign conditions such as haemorrhoids are similar."

Being the busiest unit in the country with a large volume of cases, the Apollo Institute of Colorectal Surgery led by Dr. Munikrishnan currently performs over 750 Colorectal procedures every surgeries completed since its year of which 130 are colorectal cancer surgeries with over 110 of these being robotic surgeries. The high volume of robotic colorectal surgeries allows cost efficiency with the cost of robotic colorectal surgery almost at par with standard keyhole surgery. This advancement has also benefitted patients who present with other colorectal diseases particularly in the treatment of rectal and pelvic disorders such as rectal cancer or rectal

# Florintree backed Defence **Electronics Co. Data Patterns files for IPO**

Chennai-based supplier of electronic systems to defence and aerospace sector, Data Patterns (India) Ltd. has filed its draft red herring prospectus (DRHP) with market regulator Securities and Exchange Board of India to raise finance through an initial public offering (IPO). As per market sources, it is expected to raise Rs 600-700 crore.

The public issue comprises a fresh issue of Rs 300 crore and an offer for sale of 60,70,675 equity shares by promoter and individual selling shareholders. The OFS includes sale of up to 1.97 million shares each by SrinivasagopalanRangarajan and Rekha Murthy Rangarajan, up to 75000 by Sudhir Nathan, up to 414775 equity shares by G.K. Vasundhara and upto 1.65 million by other existing shareholders.

The company intends to utilise net proceeds from the fresh issue for repayment of debt, funding its working capital and upgradation and expansion of its existing facilities besides general corporate purposes.

The defence electronics company may consider a pre-



IPO placement aggregating for up to Rs 60 crore. If such placement is undertaken, the amount raised will be reduced from the fresh issue, according to DRHP.

Founded SrinivasagopalanRangarajan and Rekha Murthy Rangarajan, having over 3 decades of sector experience. Data Patterns, a vertically integrated defence and aerospace electronics solutions provider caters to requirements across space, air, land and the sea. Its core competencies include design and development across electronic hardware, software, firmware, mechanical, product prototype besides its testing, validation and verification.

Data Patterns product portfolio ranges from building blocks to end systems. Its involvement has been found across Radars, Underwater Electronics, Communication and Other Systems, Electronic Warfare Suites, Avionics, Small Satellites, Automated Test Equipment, COTS and programmes catering to Tejas Light Combat Aircraft, Light Utility Helicopter, BrahMos and other Communication and Electronic Intelligence

It had developed the first nano satellite "NiUSAT" which thereafter deployed in 2017. Two more satellites are

DPIL works closely with the Defence PSUs such as

order book has grown at a CAGR of 40.72% over the last 4 years and as on July 31, 2021 stood at Rs 582.30 cr.

For FY21, the company's revenue from operations was at Rs 226.55 crore against Rs 160.19 crore a year ago. Net profit for the period stood at Rs 55.57 crore versus Rs 21.05 crore last year.

experience. the book running lead

### Federal Bank partners with Ashok Leyland

Chennai, September 25 2021: Federal Bank, India's leading Private Sector Bank today signed a Memorandum of Understanding (MoU), with Ashok Leyland, flagship of the Hinduja Group, the second largest commercial vehicle manufacturer in India with their complete range of BS6 vehicles.

The MoU was Signed by Harsh Dugar Group President, Federal Bank and Gopal Mahadevan Whole Time Director and CFO, Ashok Leyland. This MoU will enable both Federal Bank and Ashok Leyland to offer customised financial solutions to theircustomers. The Bank will work towards catering to the customers' needs through Commercial Vehicle loans with easy monthly repayment plans best suited for the customers. Moreover, the bank will leverage technology for enhancing customer

Federal Bank with its

'Digital at the Fore and Human at the Core" mantra aims to become the Most Admired Bank of every stakeholder and the signing of the MoU with Ashok Leylandis a step towards this end.

cancer."

Speaking on the partnership, Harsh Dugar, Group President, Federal Bank said, "In our Bank, funding to Commercial Vehicles isoffered through dedicated RMs and wide network of branches. We always try to offer customised solutions to the end user along with attractive commercials combined with faster turnaround. With this partnership, we will be able to offer our financial solutions by leveraging the bank's extensive physical and digital reach to the customers of Ashok Leyland and its

Ashok Leyland today offers a comprehensive range of trucks and buses catering to an entire gamut of day-to-day



commercial vehicle needs from intercity light commercial vehicle to 49tonne long haul trucks and wide range of buses, to safe transport and driver-friendly

Commenting on the partnership, Gopal Mahadevan, Whole Time Director and CFO, Ashok Leyland said, "Ashok Leyland is delighted to partner with Federal Bank to offer customised financial solutions to its customers.

This association will help Ashok Leyland gain an edge in the market. Ashok Leyland products come with differentiated technology that offer our customers best-inclass total cost of ownership, thereby providing profitability to their business. Ashok Leyland has embraced future-ready technology to offer digital platforms and services that are ahead of the curve, thereby living by its brand promise of 'AapkiJeet. HamariJeet"

# **Chennai Based Health Sensei Emerges Winner** at Stanford Seed Spark Competition

Health Sensei, a Chennai based healthcare start-up involved in hospital digitization, has won the Spark Cash Prize competition for business model and pitch presentation on its 24x7 live Hospital inpatient monitoring solution. Health Sensei was nominated by TiE Chennai for participation in the program, extremely happy that they emerged as a chosen winner from a pool of 86 high potential early-stage start-ups from top incubators and angel networks across the country, said Mrs. AkhilaRajeshwar, Executive Director, TiE Chennai.

Health Sensei recently launched a smartphone app based 24x7 live patient monitoring system for Hospital critical care units and wards. The system has been implemented in 15 Hospitals in cities including Chennai, Vellore and Hyderabad. Continuous monitoring of patients in an ICU is difficult and resource intensive. With Health Sensei, clinical teams have access to complete patient data including all waveforms and vitals to identify at-risk patients earlier and respond to critical events with conviction. During the COVID pandemic, many

Aditya Birla Sun

Life AMC Limited (the

"Company"), ranked as the

largest non-bank affiliated

AMC in India by QAAUM

since March 31, 2018, and

among the four largest AMCs

in India by QAAUM since

September 30, 2011,

according to the CRISIL

Report., plans to open its

Initial Public Offering (the

"Offer") on September 29,

Offer has been fixed at ₹695 to

₹712 per Equity Share. The

Bid Lot is 20 Equity Shares

and in multiples of 20 Equity

38,880,000 equity shares of

face value of Rs. 5 each

("Equity Shares") of Aditya

Birla Sun Life AMC Limited

through an offer for sale. The

offer for sale comprises of up

to 2,850,880 equity shares by

Aditya Birla Capital Limited

("ABCL") and up to

36,029,120 equity shares by

Sun Life (India) AMC

Investments Inc. ("Sun Life

AMC" together with ABCL,

reservation of up to 1,944,000

equity shares, for subscription

by ABCL Shareholders (as

defined hereinafter). The

Offer less the ABCL

shareholders reservation

portion is hereinafter referred

to as the "Net Offer",

aggregating up to 36,936,000

equity shares. The offer and

the net offer shall constitute

13.50% and 12.83% of the

post-offer paid up equity

The Offer includes a

the "Selling Shareholders").

The Offer consists of up to

Shares thereafter.

The Price Band of the



### **HealthSensei**

Alexander Thomas, Sensei's continuous monitoring system helps intensive care doctors and primary consultants with early decision and intervention capacity. This can improve quality of patient monitoring and drive superior clinical outcomes. It integrates with existing patient monitors no need to invest or upgrade to expensive new equipment, said Dr. Vijay Agarwal, President, CAHO.

Health Sensei's implementation in our ICU has brought accuracy, reliability and authenticity in vitals monitoring and trend analysis providing flexibility transform lives. Spark is for supervised care by our doctors even outside the hospital premises said Dr. early stage startups to build

respectively.

especially useful, said Dr. Intensivist, Unit Medical Director, Mehta President, AHPI. Health Multispeciality Hospitals. This platform has substantially reduced resource intensive manual data capture by nurses giving them quality time for personalized patient care. In the backdrop of COVID 19 pandemic, the system has ensured safety and enhanced security for our doctors and nurses from transmissible respiratory infections, added Dr. Babu Narayanan.

> Stanford Seed is an initiative of the Stanford Graduate School of Business to partner with entrepreneurs in emerging markets to build thriving enterprises that Stanford Seed's online entrepreneurship program for

network and ultimately boost their business acumen by providing targeted feedback to aspiring entrepreneurs. The problem that Health Sensei has identified and is working to solve is crucial to healthcare systems across the world. We are happy to see that Health Sensei team have made good use of the Stanford Seed Spark program. We wish them the best to achieve scale and impact lives, said PR Ganapathy, Regional Director, Stanford Seed -South Asia.

Extremely happy to have

connected with fellow entrepreneurs, improve our customer offerings, and to finish as a chosen winner, added Mr. Sabarish, Chief Product Officer, Health Sensei. With the shortage of Intensivists and Nurses, Health Sensei can make a real positive difference in customer lives bringing cutting edge automation and IoT to save patient lives, provide support to overworked clinicians and help cut hospital costs - this is a winner for patients, families, insurance companies and hospital administrators, said Mrs. Padma Chandrasekaran and Mr. Sameer Mehta. Anchor Investors in Health

# Public Offer to open on September 29, 2021



Chennai, September 25 share capital of the company, Further, 5% of the Net QIB Shares by the Selling Portion shall be available for allocation on a proportionate This Offer is being made basis to Mutual Funds only, in terms of Rule 19(2)(b) of and the remainder of the Net the Securities Contracts QIB Portion shall be available (Regulation) Rules, 1957, as for allocation on a amended read with proportionate basis to all QIB Regulation 31 of the Bidders other than Anchor Securities and Exchange Investors, including Mutual Board of India (Issue of Funds, subject to valid Bids being received at or above the Offer Price. Further, not less than 15%

**Aditya Birla Sun Life AMC Limited Initial** 

Capital and Disclosure Requirements) Regulations, 2018, as amended ("SEBI ICDR Regulations"). The Offer is being made in of the Net Offer shall be available for allocation on a accordance with Regulation 6(1) of the SEBI ICDR proportionate basis to Non-Regulations and through a Institutional Bidders and not Book Building Process less than 35% of the Net Offer wherein not more than 50% of shall be available for the Net Offer shall be allocation to Retail Individual available for allocation on a Bidders ("RIBs") in accordance with SEBI ICDR proportionate basis to Oualified Institutional Buyers Regulations, subject to valid ("QIBs", and such portion, the Bids being received at or OIB Portion"). The above the Offer Price. All Company and the Selling potential Bidders, other than Shareholders shall, in Anchor Investors, are consultation with the Global required to mandatorily Coordinators and Book utilise the Application Supported by Blocked Running Lead Managers and Amount ("ASBA") process the Book Running Lead Managers, allocate up to 60% by providing details of their of the QIB Portion to Anchor respective bank account (including UPI ID (defined Investors on a discretionary basis in accordance with the hereinafter) in case of RIBs) SEBI ICDR Regulations which will be blocked by the ("Anchor Investor Portion"), SCSBs, to participate in the Offer. Anchor Investors are out of which at least one-third shall be available for not permitted to participate in allocation to domestic Mutual the Anchor Investor Portion Funds only, subject to valid through the ASBA process. Bids being received from the For details, see "Offer domestic Mutual Funds at or Procedure" beginning on above the Anchor Investor Allocation Price. In the event of under-subscription, or non-

The objects of the Offer are to (i) achieve the benefits of listing the Equity Shares on the Stock Exchanges; and (ii) carry out the Offer for Sale of up to 38,880,000 Equity

Kotak Mahindra Capital Company Limited, BofA Securities India Limited and Citigroup Global Markets India Private Limited are the Global Co-orditators and Book Running Lead Managers to the offer. Axis Capital Limited, HDFC Bank Limited, ICICI Securities Limited#, IIFL Securities Limited, JM Financial Limited, MotilalOswal

lead managers to the Offer. The Equity Shares are proposed to be listed on BSE Capitalised terms not defined herein have the

Investment Advisors Limited,

SBI Capital Markets Limited

and YES Securities (India)

Limited are the book running

meaning given to such terms in the Red Herring Prospectus.

# In compliance with the proviso to Regulation 21A of the SEBI Merchant Banker Regulations and Regulation 23(3) of the SEBI ICDR Regulations, ICICI Securities Limited will be involved only in marketing of the Offer. ICICI Securities has signed the due diligence certificate and has been disclosed as a

### **OPPO India 'Lights UpNew Beginnings' this festive season with** the upcoming launch of OPPO Reno6 Pro 5G Diwali Edition and OPPO Enco Buds Blue

2021: OPPO, the leading technologies, such Bokeh global smart device brand is all set to usher in the festive Highlight Video and Reno season and 'Light Up New Beginnings' with customers across India.OPPO will launch OPPOReno6 Pro 5GDiwali Edition, OPPO flash charging and ColorOS F19s SpecialEditionandthe OPPO Enco Buds Bluethrough an innovative #ASKOPPO Festive Launch Show on 27th September 2021.

TheOPPO Reno6 Pro in Majestic Gold colour plush. Its smooth

Flare Portrait Video, AI Glow among others. The phone also comes withthe MediaTek Dimensity 1200 chipset,65W SuperVOOC

allocation in the Anchor

Investor Portion, the balance

Equity Shares shall be added

to the Net QIB Portion.

The F19sis the sleekest 5000 mAh battery smartphone with OPPO's proprietary 33W flashcharging technology. This new Special Edition boasts a 5G Diwali Edition will come new AG design that looks

Chennai, September 25 offering industry leading fingerprint-resistant wireless earbuds. surfaces provide best inhand feel with its ergonomic design that is sleek and light-

> The OPPO Enco Buds, launched this month, will now also be available in blue colour. The new TWS allows true wireless freedom and high-quality concert-like audio. It provides 24-hour battery lifewith AI-based call noisecancellation technology and built for users who want to upgrade from their wiredand traditional Bluetooth earphones to their first truly

OPPO will provide a golden opportunity to the fans and customers to connect directly with brand and ask questions, using the #AskOPPO hashtag on social media channels. OPPO will be answering selected questions during the #ASKOPPO Festive Launch Show on27thSeptember 2021 in the most fun, engaging, and exciting way, that will not only bring cheer but will also enhance the spirits of

## **Tutors & Coaching Institutes in Chennai Go Digital and Launch Personal Online Classes**

Winuall, an online education platform that helps educators and coaching institutes go digital, is rapidly expanding in Chennai. Over 3400 coaching institutes and 10K tutors in the city have partnered with Winuall to open their own personal brand online. Chennai is one the fastest growing markets for Winuall and the platform is currently helping more than 10,000 tutors in the city to support a hybrid environment of teaching/learning. The entire platform is available in Tamil for the tutors & students and the company is planning to add more than 100K tutors and serve more than 1 million students across Tamil Nadu in the next 6 months.

Winuall is helping more than 120k coaching institutes and individual tutors across India to teach online, conduct quizzes, solve doubts, and sell their courses on their own branded app. Founded by Ashwini Purohit & Saurabh Vyas, WinUall aims to democratise technology infrastructure for offline small and medium coaching institutes and individual tutors and digitise the whole learning experience for students with online study material, assessments and live classes. Since the pandemic, the company has seen a massive increase in live class hours and over 1.2 Billion minutes of learning has been delivered on Winuall's

The company has seen a courses like baking, music,



massive increase in live class hours and over 90M minutes of learning has been delivered on Winuall's platform in Tamil Nadu. Winuall offers a SaaS plug and play platform on a subscription model for coaching institutes & tutors to become fully digitized and help them manage day-to-day activities like taking live classes, quizzes, doubt sessions and also finances. With the help of it's platform, Winuall Create, tutors can now create and sell courses online on their own, personal branded store. The end to end online store provides complete freedom to a tutor/institute to customise the courses they offer and helps them grow their earnings. In its beta, the platform already has over 15,000 courses being offered, ranging from competitive exams like IITJEE, NEET, UPSC, Bank PO, SSC, upskilling courses like coding, data science, certification courses to personality development

and photography.

The startup also provides tutors with high-quality marketing tools which will help them reach potential students and help in building their own brand. The tutor has the independence to set prices, give discounts, run campaigns on social media to reach a wider audience and upsell their existing students. Educators can also plan an automatic action plan for students who have bought or showed interest in the course by sending an auto-generated SMS, notifications, and much more. The company improves learning experience by leveraging AI to understand student learning patterns and accordingly suggests the best possible path for tutors. It also provides detailed analysis to tutors and suggests ways to better engage students.The platform also has a unique drag & drop feature with intuitive design that makes it very easy to create courses, even for someone who is not Winuall told, "We are witnessing a huge inbound demand coming from Chennai and it is now growing faster every month! Coaching institutes and tutors here are keen to adopt new technologies and are focused on digitising and improving the whole learning experience for students. As per our estimate, there are over 25K+ coaching institutes/tutors in Chennai who will immediately benefit from Winuall. Our platform is entirely available for tutors in Tamil and we want to empower the tutors & coaching institutes to remain independent by building and retaining their own brand name through our platform and have designed the entire solution for easy adoption by

Heera. Founder, Hrs Education Pvt Ltd told, "Ever since I started using Winuall, it has been a big support for me to conduct my classes during the COVID-19 pandemic. With Winuall I was able to conduct classes online and continue my coaching institute when physical classes were closed. I can collect fees, market my coaching institute online and inter sell/cross sell my courses which helps in growing my coaching institute. Thanks to Winuall, I have been able to grow my coaching business online with my app and

## **Tower of Adyar heralds the arrival of luxurious residences in the Adyar Suburb**

Advar, a premium suburb in Greater Chennai Metropolitan Area has been known as a quaint and upscale residential location in Chennai. Strategically located, it is easily accessible from City center with easy access to East Coast Road, Old Mahabalipuram Road and GST Road.

premium residential localities such as Besant Nagar, Tiruvanmiyur and Velachery. It's also host to institutions and is accessible to premier institutions such

Chennai, September 25 as IIT Madras&Cancer Institute. In fact, it is located between 2 green areas, Theostopical Society and Guindy Gardens.

In terms of residential value this location offers the best of amenities such as good Infrastructure, well connected roads, a fully functional storm water drain system that helps avoid Adyar is also adjacent to floods during monsoon, educational institutions, healthcare facilities and with easy access to the Seashore making Adyar a much reputed education sought-after destination for

Tower of Adyar is a premium residential property from the Stable of Nahar Group, known for its flagship project Nahar's Amrit Shakti at Chandivali Mumbai, credited with project offers a splendid choice of residences at the ideal location right on LB road, with world class amenities, all withineasy and convenient access to key

Located in one of the finest neighborhoods of South Chennai, this 14 storied residential complex with just 56 apartments, is exclusively crafted for luxurious living. The plush 4 building many large BHK apartments provide a townships and has approx. feeling of openness without 15 million sq ft of compromising on the construction to its credit. privacy. It elevates lifestyle Given this background, this to another level, making it not only a modern masterpiece but also the perfect abode with amenities like an integrated fitness gym, Kids Play area, party open lounge, cafe, games locations in the City of room, steam room etc. with 100% power back up.

## 73% Chennai parents say YES to sending children back to school: LEAD survey

Chennai, September 25 At a time when state governments are relaxing lockdown restrictions and schools are reopening after almost 18 months in a phased manner, EdTech major LEAD conducted a survey among parents to learn their views about sending children back to school.

The findings revealed that 59% of respondents felt that their children suffered learning loss due to the pandemic, and 73% Chennai parents are willing to send their children back to school. They believe that a complete school experience is possible only with reopening.

The survey was conducted amongst 10,500 metro and non-metro parents whose wards study in classes 1-10.

Keeping in mind the health and safety of children, LEAD's survey indicated that for 22% of parents, vaccination of school staff is a top priority. Besides, 55% of metro parents rated social distancing as most critical, and devices. Our survey been a more worrying factor followed by healthcare facilities (54%); whereas parents from non-metros said sports and social distancing were equally important (52%).

Voicing challenges faced by children and parents during the pandemic, recalled how they used to juggle between 'work from home' and 'school from home' in the initial days. The study found that 47% of metro parents spent between 3-4 hours a day in their children's school as compared to 44% in nonmetros. Further, the survey indicated that majority of parents (63%) feel that engagement in a physical classroom leads to better social interaction amongst

LEAD Co-founder and CEO Sumeet Mehta said, "The last year and a half has not been easy for teachers, principals, schools and most importantly students. Children belonging to the lowest income strata faced the maximum learning loss due to inaccessibility of data clearly shows 73% Chennai parents say 'YES' to sending metro parents when it comes their children back to school. So let's listen to parents, while enabling problem solving and logical online learning for the 27% who are not ready. Schools need to be treated as essential utilities and Similarly, more than 50% parents must send their children back to school with a positive and open mind. Let us prepare to welcome them back to school by undertaking all the necessary precautions and safety measures."

Higher dissatisfaction among non-metro parents

Only 40% of parents in non-metros said that their children studied on a personal computer, while close to 60% metro parents indicated that their child learnt on a computer/laptop even after a year into the lockdown. Most students from non-metros attended schools via smartphones, which often added to the worries of parents.

Data also indicates that the virtual learning environment of children has

for non-metro parents than to skillsets for the future. 53% metro parents rated reasoning as the most important skill, as against 47% non-metro parents. metro parents felt digital literacy was an important skill, as against just 45% non-metro parents. Vocational exposure and skills, ethical and moral listening, and coding and computational skills, were some of the other skills that parents in metros believed were important.

Some common areas of concerns

While 70% parents of both metros and non-metros said both the parents were involved in their children's learning activities, the share of 'only mothers' being involved in their studies was higher in metros (21%) as compared to non-metros (18%), indicating increased responsibilities, especially for working women.